



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)

2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத்
திருத்துவதற்கானதொரு சட்டமூலம்

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்களால் 2017, யூன் மாதம் 20 ஆம்
திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டது

(2017, மே மாதம் 12 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது)

பாராளுமன்றத்தால் அச்சிடப்பணிக்கப்பட்டது

[182 ஆம் சட்டமூலம்]

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது
கொழும்பு 05, அரசாங்க வெளியீட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விலை : ரூபா 8.00

தபாற் செலவு : ரூபா 10.00

2-PL 005258 - 475 (2017/06)

சட்டப்பயன் பற்றிய கூற்று

வாசகம் 2 : இவ்வாசகம், இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) நாட்டைக் கட்டியெழுப்புவதல் வரிச் சட்டத்துக்கான முதலாம் அட்டவணையின் பாகம் I மற்றும் II ஆகிய இரு பாகங்களையும் திருத்துவதுடன், திருத்தப்பட்டவாறான பிரிவின் சட்டப்பயனானது, 2017 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கிசைய -

- (அ) முதன்மைச் சட்டவாக்கத்துக்கான முதலாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட குறித்தசில பொருட்களும் சேவைகளும் தொடர்பான விலக்களிப்புகளின் ஏலவேயுள்ள கட்டளைக் கற்கைகளை மீளாய்வுசெய்தலாகும்; அத்துடன்
- (ஆ) சொல்லப்பட்ட முதலாம் அட்டவணையின்கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்பைக் குறித்தசில அச்சப்பொருட்களுக்கும் எக்ஸ்டேர்னல் கேட்வே ஒப்பரேட்டேர்ஸினால் வழங்கப்பட்ட சர்வதேசத் தொலைத்தொடர்புச் சேவைகளுக்கும் நீடித்தலாகும்.

ச.வ.ஒ 71/2016

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாக:-

2. இரண்டாயிரத்துப் பதினாறாம் ஆண்டின் 22 ஆம் இலக்கச் 10 சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறானதும் (இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பிடுசெய்யப்படுவதுமான) 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நாட்டைக் கட்டியெழுப்பதல் வரிச் சட்டத்தின் முதலாம் அட்டவணை இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகின்றது:-	2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்கச் சட்டத்துக்கான முதலாம் அட்டவணை யைத் திருத்துதல்.
--	---

(அ) அதன் (iv) ஆம்விடயத்தில், (iv) ஆம் உபவிடயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன்மூலம்:-

அத்துடன் அத்தகைய பொருள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக் காலப்பகுதியொன்றுக்குள் அல்லது அத்தகைய கருத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் தொண்ணூறு நாட்களைக் கொண்ட காலப்பகுதி யொன்றுக்குள் மீளவும் கப்பலேற்றப்பட விருப்பின்”;

(ஆ) அதன் (xi) ஆம் விடயத்துக்குப் பதிலாகப் பின்வரும் விடயத்தை இருவதன்மூலமும் :-

5 “(xi) (அ) 2016, மே 2 ஆந் தேதிக்கு முன்னரான ஏதேனும் காலப்பகுதிக்காகவும், 2016, யூலை 11 ஆந் தேதியிலிருந்து தொடங்கு கின்றதும், 2016 நவம்பர் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குமுன்னர் முடிவடைகின்றதுமான ஏதேனும் 10 காலப்பகுதிக்காகவும், பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள்; அல்லது

15 (ஆ) 2016, மே 2 ஆந் தேதியிலிருந்து தொடங்குகின்றதும் 2016, யூலை 11 ஆந் தேதியன்று முடிவடைகின்றது மான காலப்பகுதிக்காகவும், 2016, நவம்பர் 1 ஆந் தேதியன்று தொடங்கு கின்ற காலப்பகுதிக்காகவும், சுங்க நோக்கங்களுக்காக இசைவாக்கப்பட்ட வியாபாரப் பொருள் விவரணம் 20 மற்றும் கோவையிடும் இலக்கங்களின் கீழ்வகுப்பாக்கம் செய்யப்பட்ட உராய்வு நீக்கிகள் தவிர்ந்த பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள்;”;

25 (இ) அதன் (xvi-அ) என்னும் விடயத்தில் “ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் லிமிட்டெட்,” என்னும் சொற்களுக்குப் பதிலாகப் பின்வரும் சொற்களையும் எண்களையும் இருவதன்மூலமும்:-

30 “2017, ஏப்பிறல் 1 ஆந் தேதிக்கு முன்னரான ஏதேனும் காலப்பகுதிக்காக, ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் லிமிட்டெட்”;

(ஈ) அதன் (xviii) ஆம் விடயத்தில் “இறக்குமதி செய்யப்பட்ட அல்லது விற்பனை செய்யப்பட்ட ஏதேனும் பொருள்;” என்னும் சொற்களுக்குப் பதிலாகப் பின்வரும் சொற்களையும் எண்களையும் இடுவதன்மூலமும்:-

5

“2017, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட அல்லது விற்பனை செய்யப்பட்ட ஏதேனும் பொருள்;”;

(உ) (L) என்னும் விடயத்தை உடனடுத்துப் பின்வரும் புதிய விடயத்தை உட்புகுத்துவதன்மூலமும்:-

10

“(LI) இசைவாக்கப்பட்ட வியாபாரப்பொருள் விவரணம் மற்றும் கோவையிடும் இலக்கங்களின் கீழ் இனங்காணப்பட்ட செய்தித்தாள்கள் தவிர்ந்த அச்சிடப்பட்ட புத்தகங்கள், மாதவெளியீடுகள், பருவவிதழ்கள், சஞ்சிகைகள் அல்லது ;”;

15

(2) அவ்வட்டவணையின் பாகம் II இல் -

(அ) அதன் (ii) ஆம் விடயத்துக்குப் பதிலாகப் பின்வரும் விடயத்தை இடுவதன்மூலமும்:-

20

“(ii) (அ) 2016, மே 2 ஆந் தேதிக்கு முன்னர் முடிவடைந்த ஏதேனும் காலப்பகுதிக்காகவும், 2016, யூலை 11 ஆந் தேதியிலிருந்து ஆனால் 2017, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற காலப்பகுதிக்காகவும் மின்சாரம் வழங்குதல்; அல்லது

25

(ஆ) 2017, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர், 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, இலங்கை மின்சார சபைச் சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை மின்சார சபையினால் மின்சாரம் வழங்கப்படுதல் தவிர்ந்த மின்சாரத்தைப் பிறப்பாக்கம் செய்தலும் மின்சாரம் வழங்குதலும்;”;

30

அத்துடன்

(ஆ) அதன் (vii) ஆம் விடயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் விடயத்தை இடுவதன் மூலம்:-

5 “(vii) (அ) 2011, சனவரி 1 ஆந் தேதிக்கு முன்னர், கீழ் ஒப்பந்தக்காரர் ஒருவராக அல்லாத நிர்மாண ஒப்பந்தக்காரர் ஒருவரின் சேவை; அல்லது

10 (ஆ) 2011, சனவரி 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் ஆனால், 2017, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர், நிர்மாண ஒப்பந்தக்காரர் ஒருவரின் அல்லது கீழ் ஒப்பந்தக்காரர் ஒருவரின் சேவை; அல்லது

15 (இ) 2017, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர், நிர்மாணக் கீழ் ஒப்பந்தக்காரர் ஒருவரின் சேவை;

20 அத்தகைய சேவைகள், ஏதேனும் கட்டிடத்தை, வீதியை, பாலத்தை, நீர்வழங்கலை, வடிகாலை அல்லது கழிவுகற்றும் முறைமையை, துறைமுகத்தை, விமான நிலையத்தை அல்லது தொலைத் தொடர்பில் அல்லது மின்சாரத்தில் ஆன ஏதேனும் உட்கட்டமைப்புக் கருத்திட்டத்தை நிர்மாணித்தல் தொடர்பிலானவையாக இருக்கும் அளவுவரை;”

25 (இ) அதன் (xiv) ஆம் விடயத்திற்குப் பதிலாகப் பின்வரும் விடயத்தை இடுவதன் மூலம்:-

“(xiv) (அ) 2017, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர்;

30 (ஆ) 2017, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர், அத்தகைய சேவைகளுக்கான கொடுப்பனவு ஒரு வங்கியினூடாக வெளிநாட்டு நாணயத்தில் பெறப்படுமிடத்து,

5 தொழிற்படுத்தப்பட்ட உள்நோக்கிவரும் பயணங்
கள் தொடர்பில் பிரயாண முகவர் ஒருவரின்
சேவைகள்; அத்தகைய முகவர் இலங்கைச்
சுற்றுலாப் பயணச் சபையிடம் பதிவுசெய்யப்பட்
டிருப்பாராயின்;”;

(ஈ) அதன் (xxii) ஆம் விடயத்துக்குப் பதிலாகப்
பின்வரும் விடயத்தை இடுவதன்மூலமும்:-

10 “(xxii) வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவு
செய்யப்படுவதற்காக இலங்கைக்கு வெளியே பயன்
படுத்தப்படுவதற்கென இலங்கைக்கு வெளியே
யுள்ள எவ்வேனுமாளுக்கு அல்லது பங்காண்மைக்கு
இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியே
அளிக்கப்பட்ட ஏதேனும் சேவை, அத்தகைய
15 வெளிநாட்டு நாணயம் வங்கியொன்றினூடாக
இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பின்;”;

(உ) அதன் (xxxiv) ஆம் விடயத்தில் “ஏதேனும்
சங்கங்களினால் வழங்கப்பட்ட சேவைகள்”
என்னும் சொற்களுக்குப் பதிலாக “2017, ஏப்பிறல்
20 1 ஆந் தேதிக்கு முன்னர் ஏதேனும் சங்கத்தினால்
வழங்கப்பட்ட சேவைகள்” என்னும் சொற்களையும்
எண்களையும் பதிலாக இடுவதன்மூலமும்;

(ஊ) (xxxviii) ஆம் விடயத்துக்குப் பதிலாகப் பின்வரும்
விடயத்தை இடுவதன்மூலமும்:-

25 “(xxxviii) 2017, ஏப்பிறல் 1 ஆந் தேதிக்கு முன்னர்
முடிவடைந்த ஏதேனும் காலப்பகுதிக்காக, வதிவிட
வசதியை வழங்குதல் தொடர்பான நிர்மாணக்
கருத்திட்டத்தின் பெறுமதி, பத்து மில்லியன் ஐக்கிய
அமெரிக்க நாடுகள் டொலருக்கு அல்லது வேறே
தேனும் நாணயத்தில் அதற்குச் சமமானதற்குக்

குறைவாகவிருக்கும் அளவுவரை, அத்தகைய வதிவிட வசதியின் நிர்மாணமாகவும் விற்பனையாகவும் உள்ள, அசைவற்ற காணியும் அதன்மீதான சீராக்கங்களும் தொடர்பிலான தொழில்”;

- 5 (எ) (xxxviii) ஆம் விடயத்தை உடனடுத்துப் பின்வரும் புதிய விடயத்தைச் சேர்ப்பதன்மூலம்:-

10 “(xxxix) எக்ஸ்டேர்னல் கேட்வே ஒப்பரேட்டர் ஸினால் உள்நாட்டுத் தொழிற்படுத்துநர்களுக்கு வழங்கப்பட்ட சர்வதேசத் தொலைத்தொடர்புச் சேவைகள்.”.

3. விடயத்துக்கேற்ப, உண்ணாட்டரசிறை ஆணையாளர் தலைமையதிபதி அல்லது சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதி, முதன்மைச் சட்டவாக்கத்தின் முறையே 4 ஆம் பிரிவின் அல்லது 5 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின்கீழ், இச்சட்டத்தின் ஏற்பாடுகள் ஏற்புடையனவாகவுள்ள ஆளொருவரிடமிருந்து 2017, ஏப்பிரல் 01 ஆந் தேதியிலிருந்து தொடங்குகின்றதும், இச்சட்டம் தொடர்பில் சபாநாயகரின் சான்றிதழ் புறக்குறிப்பிடப்படும் தேதியன்று முடிவடைகின்றதுமான காலப்பகுதியின்போது, இச்சட்டத்தின் ஏற்பாடுகளைக் கவனத்துட்கொண்டு கணக்கிடப்பட்ட வரியைச் 20 சேகரிக்குமிடத்து, அத்தகைய சேகரிப்பு செல்லுபடியான முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்யப்படுகின்றதாகவும் எல்லா நோக்கங்களுக்காகவும் கருதப்படுதல் வேண்டும்:

ஆயின், இப்பிரிவின் மேற்கூறப்பட்ட ஏற்பாடுகள், மேற்கூறப்பட்ட காலப்பகுதியின்போது சேகரிக்கப்பட்ட ஏதேனும் வரி தொடர்பில் ஏதேனும் நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட ஏதேனும் முடிவை அல்லது கட்டளையை அல்லது ஏதேனும் நீதிமன்றத்தில் முடிவுறாததுள்ள ஏதேனும் வழக்கு நடவடிக்கையைப் பாதித்தலாகாது.

4. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும்பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நின்றல் 30 வேண்டும்.

ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரை மேலோங்கி நின்றல்.

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (உள்நாடு) ரூபா 1,387 : (வெளிநாடு) ரூபா 1,849 : ஒவ்வோராண்டும் திசெம்பர் மாதம் 15 ஆந் தேதிக்கு முன் எதிர்பாரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலபனை மாவத்தை, பொல்கேஹன் கொடை, கொழும்பு 05 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்